

# KEY FACTS DOCUMENT

## பொது தனிநபர் கடன்கள்



|                                    |   |
|------------------------------------|---|
| <b>முக்கிய தயாரிப்பு அம்சங்கள்</b> | <p>பொது தனிநபர் கடன்களை எந்த நோக்கத்திற்காகவும் பெறலாம்,</p> <ul style="list-style-type: none"><li>• கடன் வாங்குபவர் தனியார் அல்லது அரசுத் துறையில் நிலையான வருமானம் ஈட்டும் ஊழியராக இருக்க வேண்டும்</li><li>• கடன் வாங்குபவர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியான வேலைவாய்ப்பைக் கொண்ட உறுதிப்படுத்தப்பட்ட நிரந்தர வேலையில் இருக்க வேண்டும்</li><li>• 18 வயது முதல் ஓய்வு பெறும் வரையிலான வயதுக்கான திகதிக்கு முன்பே கடனை முழுமையாக திருப்பிச் செலுத்த வேண்டும்.</li><li>• தொழில் வழங்குனரால் DFCC வங்கிக் கணக்கில் சம்பளத்தை வைப்புச் செய்ய வேண்டும்</li><li>• DTA காப்பீடு - Group DTA காப்பீடு மத்திய காப்பீட்டுப் பிரிவால் (CIU) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது</li><li>• சமமான அல்லது அதிக நிதி நிலை கொண்ட இரண்டு நபர்களின் கூட்டு மற்றும் பல தனிப்பட்ட உத்தரவாதங்கள் மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து இணையதளத்தைப் பார்வையிடவும் - DFCC தனிநபர் கடன் - DFCC வங்கி PLC</li></ul> |
| <b>வட்டி வீதம்</b>                 | <p>வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறுபடும்</p> <p>3 முதல் 5 ஆண்டுகளுக்கு நிலையான வட்டி விகிதங்கள் உள்ளன. கடன் விகிதங்கள் - DFCC வங்கி PLC விரிவான தகவல்களுக்கு அருகிலுள்ள DFCC கிளையை நாடவும்.</p>  |
| <b>தகைமை</b>                       | <p>குறைந்தபட்ச மாதாந்த மொத்த வருமானம் ரூ.100,000 (அடிப்படை + நிலையான கொடுப்பனவுகள்)</p>   |
| <b>தேவையான ஆவணங்கள்</b>            | <p>ஆவணங்களின் பட்டியல்</p> <ul style="list-style-type: none"><li>• ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கமைய முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்</li><li>• தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி இ சமீபத்திய 3 மாத அசல்/சான்றளிக்கப்பட்ட சம்பளச் சீட்டுகள்</li></ul>   |

|  |   |
|--|---|
|  | <ul style="list-style-type: none"> <li>• உத்தரவாததாரர் விவரங்கள் (பொருத்தமானால்)</li> <li>• விண்ணப்பதாரரின் கடந்த 3 மாத வருமானத்திற்கான ஆவணச் சான்று</li> <li>• CRIB அறிக்கை</li> <li>• DFCC வங்கியின் DFCC தனிநபர் கடன் - DFCC வங்கி PLC இன் நிலையான பரிந்துரைக்கப்பட்ட வடிவங்களின்படி நிறுவன லெட்டர்ஹெட்டில் முதலாளியால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தல் மற்றும் சம்பள ஒதுக்கீடு.</li> </ul>   |
| <b>விண்ணப்பிக்கும் முறை</b>            | <p>விண்ணப்பப் படிவத்தை வங்கியின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.</p> <p>படிவத்தை பூர்த்தி செய்து எந்தவொரு DFCC கிளையிலும் சமர்ப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை நிரப்ப வேண்டும், வங்கி உங்களைத் தொடர்பு கொள்ளும்.</p> <p>கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒரு கிளையையும் தேர்ந்தெடுக்கலாம். மேலதிக விபரங்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.</p> <p><b>DFCC தனிநபர் கடன் - DFCC Bank PLC</b></p> |
| <b>விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்</b> | <p>தயாரிப்புத் தகவல் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. எனவே, சமீபத்திய தகவல் மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் இடைக்கிடை நிபந்தனைகளுக்கு உட்படும். எனவே உங்களுக்கு அருகிலுள்ள கிளையைத் தொடர்புகொள்ளவும். அல்லது வங்கியின் நிறுவன இணையதளத்தை பார்வையிடவும் - <a href="https://www.dfcc.lk/">https://www.dfcc.lk/</a></p>  |

|   |  |
|---|--|
| <p>கணக்கு<br/>பரிவர்த்தனைகள்<br/>பற்றிய விளக்கங்கள்<br/>மற்றும் விசாரணை</p> | <p>தொடர்பு வழிகள்: 24/7 துரித சேவை 0112 350000<br/>மின்னஞ்சல்: care@dfccbank.com<br/>DFCC வங்கியின் எந்தக் கிளையிலும் தேவையான உதவி கிடைக்கின்றது<br/>பதில் நடவடிக்கை நேரம்: 24 மணித்தியாலங்களுக்குள்</p>   |
| <p>முறைப்பாடுகள்<br/>கையாளப்படும்<br/>நடைமுறை</p>                           | <p>உங்களுடைய முறைப்பாடு 01 பணித்தினத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், 02 பணித்தினங்களுக்குள் செயல்படுத்தப்படும். சில பிரச்சனைகளுக்கு இதை விட நீண்ட காலம் எடுக்கக்கூடும். நியாயமான காலத்திற்குள் திருப்தியான பதில் ஏதும் உங்களுக்கு கிடைக்காவிட்டால், தயவு செய்து எம்மைத் தொடர்பு கொள்ளவும்.</p> <p>மின்னஞ்சல்: care@dfccbank.com</p> <p>எமது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதனுடாக: 0112 350000</p> <p>நிதியியல் குறைகேள் அதிகாரி<br/>நிதியியல் குறைகேள் அதிகாரி<br/>இல. 1, பெதெஸ்தா பிளேஸ், மிலாகிரிய, கொழும்பு 05<br/>தொ.பே: (011) 2 595624<br/>மின்னஞ்சல்: fosril@sltnet.lk<br/>இணையத்தளம்: www.financialombudsman.lk<br/>இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் நுகர்வோர் உறவுகள் திணைக்களம் <a href="https://www.cbsl.gov.lk/en/fcrd">https://www.cbsl.gov.lk/en/fcrd</a></p> |